

Judicial Form No.53

See Rule 43)

DEPOSITION OF WITNESS

(CHAPTER XXIII CODE OF CRIMINAL PROCEDURE)

IN THE COURT OF THE JUDICIAL MAGISTRATE NO.II, POLLACHI

CALENDAR Case No. : CC 235/2017

MISCELLANEOUS

Preliminary Register Sessions :

Prosecution : PW2

Deposition of Witness for Defence :

Court :

Name - பொன்னுசாமி,

Father's Name - த/பெ. வெள்ளிங்கிரி

Village --

Taluk --

Caste --

Calling --

Religion --

Age --

Solemnly affirmed in accordance with the provisions of the Oath Act of 1969 (Central Act

44 of 1969) on the 24th September 2025.

சாட்சி சத்தியபிரமாணத்தின் பேரில் கூறுவதாவது

Accused present. Accused counsel present.

முதல் விசாரணை :

நான் தற்போது அங்கலகுறிச்சியில் குடியிருந்து கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளராக வேலை செய்து வருகிறேன். 23.07.2017 ம் தேதி சுங்கத்தில் இருந்து உடுமலை ரோட்டில் என்னுடைய இருசக்கர வாகனத்தில் நானும் எனது பெரியப்பா காளிமுத்துவும் சென்றோம். வாகனத்தினை நான் ஓட்டி வந்தேன்.

மேற்படி சாலையில் எனக்கு 100 மீட்டருக்கு முன்பு துறையூர் மேட்டில் என்னுடைய மச்சான் TN 41 AQ 1149 என்ற பேசன்புரோ வாகனத்தில் முத்துகுமார், அவரது அம்மா முத்துலட்சுமி மற்றும் அவரது பேரன் மதன் (7) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். மேற்படி வாகனத்தினை முத்துகுமார் ஓட்டி சென்றார்.

மேற்படி வாகனமானது துறையூர் மேட்டில் விகாரி ஏஜென்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மாலை சுமார் 03.45 மணியளவில் எதிர் திசையான கிழக்கிலிருந்து மேற்கில் ரேக்ளா மாட்டு வண்டியை ஆஜர் எதிரி தாறுமாறாக வேகமாக ஓட்டி வந்து, வலது பக்கம் ஏறி வந்து மேற்படி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் அவர்கள் மூன்றுபேருக்குக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

முத்துகுமாருக்கு தாடை வாய் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. மதன் குமார் அங்கேயே மயங்கி விட்டார். முத்துலட்சுமியும் அங்கேயே மயக்கமாகிவிட்டார். அருகில் இருந்ததோர் ஆம்புலன்ஸிற்கு தகவல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் நாங்கள் பின்னர் மருத்துவமனை சென்றோம்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். பின்னர் மறுநாள் போலிசார் மதன்குமாரின் உடலின் மீது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போலிசார் பிரேத விசாரணை செய்தபோது நான் நடந்த விவரத்தை கூறினேன். மேற்படி ரேக்ளா வண்டியில் இரண்டு காளைகள் கட்டப்பட்டிருந்தன. ஒன்று செவளைக் காளை இன்னொன்று மயிலைக் காளை என்று சொல்லப்படும் வெள்ளைக் காளை.

தற்போது என்னிடம் காட்டப்படும் நான்கு புகைப்படத்தில் உள்ள மாடுகள் தான் தற்போது என்னிடம் காட்டப்படும் இன்னொரு புகைப்படத்தில் உள்ள ரேக்ளா வண்டியுடன் கட்டப்பட்டிருந்தன. மேற்படி புகைப்படங்கள் முறையே அ.சா.ஆ.2 மற்றும் 3 ஆகும். இது சம்பந்தமாக போலிசார் என்னை விசாரித்தனர்.

எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை - வாய்ப்பளித்தும் குறுக்குவிசாரணை செய்யவில்லை.

Taken down by/before me in open Court, read over/interpreted to the witness in the presence of the accused/Accused's pleader and admitted by the witness to be correct.

(Sd/- Thiru. E. Pragasm BA,BL.)

Judicial Magistrate No. II,
Pollachi.

Judicial Form No.53

See Rule 43)

DEPOSITION OF WITNESS

(CHAPTER XXIII CODE OF CRIMINAL PROCEDURE)

IN THE COURT OF THE JUDICIAL MAGISTRATE NO.II, POLLACHI

CALENDAR Case No. : CC 235/2017

MISCELLANEOUS

Preliminary Register Sessions :

Prosecution : PW3

Deposition of Witness for Defence :

Court :

Name - தண்டபாணி,

Father's Name - த/பெ. செல்வமுத்து

Village --

Taluk --

Caste --

Calling --

Religion --

Age --

Solemnly affirmed in accordance with the provisions of the Oath Act of 1969 (Central Act

44 of 1969) on the 24th September 2025.

சாட்சி சத்தியபிரமாணத்தின் பேரில் கூறுவதாவது

Accused present. Accused counsel present.

முதல் விசாரணை :

நான் தற்போது ராவணாபுரத்தில் குடியிருந்து கொண்டு கட்டிட வேலை செய்து வருகிறேன். 24.07.2017 ம் தேதி காலை 07.45 மணியளவில் நானும் சீனித்துரை என்பவரும் கோட்டுருக்கு சென்றுகொண்டிருந்தோம். துறையூர்மேடு அருகே சென்றபோது போலிசார் ஜீப்பில் நின்று கொண்டிருந்தனர். அப்போது போலிசார் விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அது குறித்து வரைபடம் ஒன்று வரையப்போவதாகவும் சாட்சியாக இருக்க கேட்டதன் அடிப்படையில் நானும் சீனித்தாரையும் சாட்சியாக இருந்தோம்.

தற்போது என்னிடம் காட்டப்படும் பார்வை மகசரில் உள்ள முதல் கையொப்பம் என்னுடையது இரண்டாவது கையெழுத்து சீனித்துரை என்பவருடையது. அந்த பார்வை மகசர் அ.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்படுகிறது. இது சம்பந்தமாக போலிசார் என்னை விசாரித்தனர்.

எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை - வாய்ப்பளித்தும் குறுக்குவிசாரணை செய்யவில்லை.

Taken down by/before me in open Court, read over/interpreted to the witness in the presence of the accused/Accused's pleader and admitted by the witness to be correct.

(Sd/- Thiru. E. Pragasam BA, BL,)

Judicial Magistrate No. II,
Pollachi.